



**சபரகமுவ மாகாணக் கல்வித்திணைக்களம்
வாரந்தப்பாடசாலை**

பாடம்:வணிகமும் கணக்கிட்டுக் கல்வியும்

வாரம் செப்டம்பர் 18- அக்டோபர் 22 2021

தரம் 10

தெஹியோவிடகல்வி வலயம்

பயிற்சி 1

தினேஷ் வணிகத்தின் 2020.03.31 இல் தயாரிக்கப்பட்ட பரீட்சை மீதி சமப்படவில்லை அதனால் அதன் வேறுபாட்டுத் தொகை தொங்கல் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. பின்னர் வேறுபாட்டிற்கான காரணங்களை அறிந்து அவ் வழுக்கள் பொது நாட்குறிப்பேட்டின் மூலம் திருத்தப்பட்டு பரீட்சை மீது சமனாக்கப்பட்டது.

திருத்தப்பட்ட தொங்கல் கணக்கு.

தொங்கற் கணக்கு

திகதி	விபரம்	பே.ப	தொகை(ரூ)		விபரம்	திகதி	பே.ப	தொகை (ரூ)
விற்பனைக் கணக்கு		5500			இயந்திரக்கணக்கு			5000
மின்சாரக் கணக்கு		1000			சம்பளக் கணக்கு			2500
.					கொள்வனவுக் கணக்கு			2000

பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.

- வழுக்களை திருத்துவதற்கு முன்னர் பரீட்சை மீதியில் காணப்பட்ட பரீட்சை மீதியில் வேறுபட்டிருந்த தொகையைக் கணிப்பிடுக.
- பரீட்சை மீதியில் குறைவான பெறுமானம் எந்நிரலில் காட்டப்பட்டுள்ளது.
- தொங்கற் கணக்கு மீதியை பதிவதற்கு முன்னர் பரீட்சை மீதியின் வரவு மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 25,000 ஆக இருப்பின் குறிப்பிடப்படும் செலவு மீதிகளின் கூட்டுத்தொகையினைக் குறிப்பிடுக.